

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
மகான் மெய்கண்டதேவர் அருளிய ஒளி சூட்சும நூல்
சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன்.

23.10.2018, செவ்வாய்க்கிழமை

1. மாறுதலை தரவந்த மாதவசியே
மக்களை காக்க வந்த ஞானியே
ஆறுமுகன் அவதாரமாக வந்த
அண்ணலே அரங்கமகா ஞானியே
2. ஞானியே உன் பெருமை கூறி
ஞாலமதில் ஒளி சூட்சும நூலை
இனிமைபட விளம்பி துலை திங்கள்
இயம்பிடசஷ்டி திகதி குசன் வாரம்
(விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 6ம் நாள் 23.10.2018 செவ்வாய்க்கிழமை)
3. வாரமதில் மெய்கண்டதேவர் யானும்
வழங்குவேன் உலகோர் நலம்பெற
பாரதமெங்கும் சுத்த சைவ நெறி
பரவவே ஜீவகாருண்ய வளர்ச்சி
4. வளர்ச்சி தேச நலம் தருவதும்
வரும் தலைமுறைகளிடத்தில்
தளர்விலா மனபக்குவம் சாத்வீகம்
தேரியம் ஞானபலம் கூட்டும்
5. பலம் கூட்டும் அரங்க ஞானியை
பணிந்து மக்களெல்லாம் வர
வலம் வரும் உலகம் எங்கும்
வள்ளலின் தருமக் கொள்கை
6. கொள்கை வழி மக்களுக்குள்
குறைபாடான தீநெறி செயல்கள்
ஆளுமை இல்லா விலகி திடமும்
ஆன்ம பலமும் ஆனந்த நிலையும்
7. நிலைபட தரும நெறிகள்
நிலவுலகில் நிலைத்து நன்கு
களவு வஞ்ச சூன்யநிலை விலகி
கருமா விலகி உலக மக்கள்
8. மக்களெல்லாம் மேல்நிலை பெறுவர்
மண்ணுலகே தரும பலம் பெருகும்
ஊக்கமுடன் எல்லா மக்களும்
உயர்நிலைகளை அடைந்து நன்கு

9. அடைந்துமே கலியுகம் மாறும்
அரங்கனே ஞான வழி காட்டும்
தடையிலா கந்தவேலன் சக்தியை
தருமத்தால் தவத்தால் கொண்ட ஞானி
10. ஞானியரின் வழிகளை ஏற்று
ஞான வழி தொடர்ந்திடவே
ஞானிகளுடன் ஞானபண்டிதன்
நல் தயவுகளும் பெருகியே
11. பெருகியே ஞானயுகம் அமையும்
பிசகில்லா ஞானிகள் வருகை
பெருகியே ஞான ஆட்சி மலரும்
புகன்றி வந்த ஒளி சூட்சும நூல் முற்றே.

-சுபம்-

முருகப்பெருமான் துணை

மகான் மெய்கண்டதேவர் அருளிய ஒளி சூட்சும நூலின் சாரம் :

துன்பம் மிக்க கலியுகத்தினில் துன்புறும் மக்களுக்கு மாறுதலை தந்து கலியுகத்தினை ஞானயுகமாக மாற்றிட வந்துதித்த மகா தவசியே, மக்களைக் காக்கவந்த மகா ஞானியே முருகப்பெருமானின் அவதாரமாக வந்துதித்த அண்ணலே ஆறுமுக அரங்கமகா ஞானியே அற்புதமான உமது பெருமைகளை உலகறியக் கூறியே உலக நலம் கருதி விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 6ம் நாள் 23.10.2018 செவ்வாய்க்கிழமையான இன்றைய தினமதிலே ஒளி சூட்சும நூல் தனையே மெய்கண்டதேவர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் மெய்கண்டதேவர்.

உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜோதி வழிபாடுகளைச் செய்து இயன்ற அளவு தர்மம் செய்து வருகின்றதும் முருகப்பெருமானை முதல் தெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றதுமான தூய நெறியினை மக்கள் ஏற்று வழிபடுவதுடன் ஜீவகாருண்யத்தின் அடிப்படையிலான தூயநெறி பாரத தேசம் எங்கும் பரவிட நாடு முழுதும் ஜீவதயவு பெருகி நாடு நலம் பெறுவதுடன் வருகின்ற தலைமுறைகளிடம் தளர்ச்சியற்ற மனோபலம் பெருகுவதுடன் மனப்பக்குவமும் பெருகிடும், சாத்வீக உணர்வு மேலோங்கும், தைரியம் பெருகும், ஞானபலம் கூடும்.

எல்லாவிதமான பலத்தினையும் தந்தருளும் ஆறுமுக அரங்கமகா தேசிகனை பணிந்து மக்கள் எல்லாம் வணங்கிவர மக்களுள் ஜீவதயவு பெருகி உலகமெங்கும் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் தருமக் கொள்கையான ஜீவகாருண்ய கொள்கைகள் மூலமாய் மக்களிடம் உள்ள குறைபாடுகளான தீயநெறி செயல்கள் எல்லாம் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாமல் ஜீவதயவின் சக்தியால் தடுக்கப்பட்டு மக்கள் எல்லாம் சாத்வீகமான ஜீவதயவுடையவர்களாக ஆகி நல்ல மனநிலையை அடைந்து திடசிந்தையும், ஆன்ம பலமும், ஆனந்த நிலையும் பெற்று அற்புத வாழ்வை வாழ்வார்கள்.

இவ்வுலகம் இயற்கை பேரிடர்களால் அழிவுறாமல் நிலைத்து நிற்க தரும நெறிகள் இவ்வுலகினில் அழியாமல் வளர்க்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு தருமம் நிலைப்பட வேண்டும்.

தரும சக்தி நாட்டினில் அதிகமாகி தருமம் நிலைப்பட்டு நின்றால் தருமம் நிலைத்த நாட்டினில் களவு இருக்காது, வஞ்சத்துடன் மக்கள் இருக்க மாட்டார்கள். மக்களுள் ஒருவருக்கு ஒருவர் பொறாமைப்பட்டு விலகி நிற்கின்றதான சூன்ய நிலைகள் எல்லாம் விலகி மக்களின் பாவச் சமைகளான கர்மவினைகளும் குறைந்து உலக மக்கள் எல்லாம் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

மக்கள் உயர்வு நிலையை அடைந்திட உலகினில் தருமம் மேலும் மேலும் பெருகிடும். ஆதலினால் உலகினில் உள்ள தருமம் செய்யாத மற்ற மக்களின் மனநிலையும் மாற்றம் அடைந்து அவர்களும் தரும சிந்தையுடன் வளர்ந்து உயர்நிலை பெறுவார்கள். இதனால் உலகமே தரும உலகமாகி துன்பம் மிக்க கலியுகம் தரும பலத்தினால் நிறைவதினால் கலியுகத்தின் அக்கிரமங்கள் குறைந்து உலகம் தருமத்தின் அடிப்படையிலான நன்மைமிக்க ஞானமிக்க ஞான உலகமாக மாறிடும்.

இவ்வுலகினில் ஏழாம்படை வீடு ஓங்கார்க்குடில் கொண்ட ஆறுமுக அரங்கமகா தேசிகளே உண்மை ஞானவழி காட்டும் உத்தம ஞானி.

அரங்கமகா தேசிகளே முருகப்பெருமானின் சர்வ சக்தியை கைவரப்பெற்று தடையில்லாது அருள் செய்திடவும் தடையில்லா தருமத்தினால் தடையில்லாது தவபலத்தினாலும் இவ்வுலகிற்கு ஞானவழி காட்ட வல்ல மகா ஞானகுரு ஆவார்.

ஆதலினால் உலக மக்களே அற்புதமான மகா சக்தியான ஆறுமுக அரங்கமகா தேசிகன் கூறும் ஞானவழிகளை நெறிகளை உபதேசங்களை ஏற்று அரங்கனின் ஞானவழிகளை பின்பற்றி நடந்து வரவர ஞானிகளின் ஆசிகளை நீங்கள் பெறுவதுடன் ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசியையும் தயவையும் பெறுவீர்கள்.

உலக மக்களிடத்து முருகப்பெருமானின் தயவும் ஆசியும் பெருகப்பெருக உலகமே முருகப்பெருமானின் ஆசிபெற்ற ஞானயுகமாக மாறிடும். ஞானபண்டிதன் முருகப்பெருமானின் முழுமையான ஆசி பெற்ற ஞானயுகத்தினிலே முருகப்பெருமான் தலைமையிலே ஞானிகள் வருகை பெருகி உலகினில் ஞான ஆட்சி விரைந்து அமைந்திடும் என தமது ஒளி சூட்சும நூல் மூலம் உலகினில் ஞான ஆட்சி விரைந்து அமைய உபதேசிக்கிறார் மகான் மெய்கண்டதேவர்.